

நகர் ஊரமைப்பு மண்டல துணை இயக்குநர்(பொ) சிவகங்கை அவர்களின்
நடவடிக்கைகள்.

முன்னிலை:திரு.ரா.நாகேஸ்வரன், பி.இ.,

ந.க.எண்:433/2020/சிம-3

நாள்: .06.2020.

பொருள்: மனைப்பிரிவு - நகர் ஊரமைப்பு - சிவகங்கை மண்டலம் -
புதுக்கோட்டை மாவட்டம்/வட்டம் - முள்ளூர் கிராமம் புல
எண்789/46,47 40.47.0 ஹெக்டேர் பரப்பளவில் அமைய உள்ள
உத்தேச வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மனைப்பிரிவாக
அமைக்க அனுமதி வழங்க - தொழில் நுட்ப ஒப்புதல்
வழங்குதல் - குறித்து.

- பார்வை: 1) மனுதாரர் செயற்பொறியாளர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய
அவர்களின் விண்ணப்பம் நாள்:19.03.2020.
2) நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் கடித
எண்.ந.க.8125/2019/TCP-6(LA) நாள்:18.07.2019.
3) நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின்
சுற்றறிக்கை எண் 14819/88 பிசிசி நாள்: 27.4.1988
4) நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின்
சுற்றறிக்கை எண்:40483/2002 எல் எ1 நாள்:7.11.2002.
5) நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின்
சுற்றறிக்கை எண் 19845/2004 பிசிசி நாள்: 27.9.2004.
6) அரசு ஆணை எண்:138 வீ.வ(ம)ந.பு.வ.துறை நாள்: 04.06.2004
7) நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின்
சுற்றறிக்கை ந.க.எண்: 16091/2016/எல்பி1 நாள்: 11.05.2017.
8) செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி, திருச்சி
வீட்டுவசதிப்பிரிவு அவர்களின் கடிதம் எண்:எஸ்.1/440/2017
நாள்:26.02.2020.(நன்னிலைவாரி செலுத்தி இவ்வலுவலகத்தில்
சமர்ப்பித்த நாள்:24.06.2020).

உத்தரவு:

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், முள்ளூர் கிராமம் புல
எண்.789/46 மற்றும் 789/47-இல் 40.47.00 ஹெக்டேர் (100 ஏக்கர்) பரப்பளவு கொண்ட
இடத்தில் அமையும் உத்தேச தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மனைப்பிரிவிற்கு
கீழ்க்கண்ட சிறப்பு நிபந்தனை மற்றும் பொதுவான மனைப்பிரிவு நிபந்தனைகளுடன்
ம.வ/ந.ஊ.து.இ.(சிம).எண்.10/2020 என எண்ணிடப்பட்டு தொழில் நுட்ப ஒப்புதல்
வழங்கப்படுகிறது.

சிறப்பு நிபந்தனை:

மனைப்பிரிவு வரைபடத்தின் படி சாலைகள், பூங்கா மற்றும் பொது ஒதுக்கீடு (உள்ளாட்சி)
மற்றும் மின்சார வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட வேண்டிய பகுதிகளை தாளப்பத்திரம் மூலம்
உள்ளாட்சிக்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.

தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்ட வழங்கப்பட்ட இரண்டு வரைபட நகல்கள் இத்துடன் -
இணைத்து உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், ஊராட்சி மன்றத்தால் இறுதி ஒப்புதல் அளிக்கப்படும் போது மனைப்பிரிவு
நிபந்தனை 19(ஈ)-ன்படி அவ்வாணையின் நகலினை உடனடியாக இவ்வலுவலகத்திற்கு
அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஊராட்சி மன்றத்தின் ஒப்புதலுடன் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடத்தினை
சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைக்காகவும்
அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வரைபடங்கள் மற்றும் நிபந்தனைகளுடன் பெறப்பட்டமைக்கு ஒப்புக்கேச் சான்று
இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளாட்சிபால் மனைப்பிரிவு வரைபடத்திற்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே
மனைப்பிரிவு எந்தவித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்கொண்டு உத்தரவிற்காக
ஊராட்சி மன்றத்தலைவர் முள்ளூர் ஊராட்சி அவர்களை அணுகுமாறு
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

நகர் ஊரமைப்பு துணை இயக்குநர்(பொ)
சிவகங்கை மண்டலம், சிவகங்கை.

இணைப்பு :
மனைப்பிரிவு வரைபடம் - இரண்டு நகல்கள்.
மற்றும் மனைப்பிரிவு நிபந்தனைகள்.(இரண்டு தொகுப்பு)

பெறுநர்:
ஊராட்சி மன்றத்தலைவர்
முள்ளூர் ஊராட்சி,
புதுக்கோட்டை மாவட்டம்.

நகல்

1. செயற்பொறியாளர் மற்றும்
நிர்வாக அதிகாரி(பொறுப்பு),
திருச்சிராப்பள்ளி வீட்டுவசதிப் பிரிவு,
காஜாமலை காலனி,
திருச்சிராப்பள்ளி - 620 020.

வரைபடம் 1 தொகுப்பு

2. தொழில்நுட்ப வைப்பறை.

தமிழ்நாடு அரசு
நகர் ஊரமைப்புத் துறை
சிவகங்கை மண்டலம்.

கோப்பு எண். 433/2020/SR-3

மனைப்பிரிவு: ம.வ/ந.ஊ.து.இ (சிம) எண்: 10/2020

மனைப்பிரிவு நிபந்தனைகள்

1

1. மனைகள் மற்றும் தெருக்கள் அங்கீகரிக்கப்பட்டு ம.வ/ந.ஊ.து.இ(சிம)எண்.10/2020 என எண்ணிடப்பட்ட வரைபடத்தின்படி எல்லைக்கற்களால் வரையறுக்கப்பட வேண்டும். மனைப்பிரிவுக்குள் வரும் தெருக்கள் அனைத்தும் தமிழ்நாடு சட்டம் பிரிவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட உபவிதிகளின்படி விதிகளுக்கேற்ப சரளைக் கற்களைக் கொண்டு மனுதாரரால், நிர்வாக அதிகாரியால்(Executive Authority) நிர்ணயிக்கப்படும் மட்டத்திற்கும் அகலத்திற்கும் அமைக்கப்படவேண்டும்.
2. அத்தோடு தேவையான பாலங்கள், சாக்கடை வடிகால், துப்புரவு வசதி, தெருவிளக்கு ஆகிய வசதிகளை நிர்வாக அதிகாரியின் கருத்திற்கொப்ப மனுதாரர் அமைத்துத் தர வேண்டும்.
3. நகர் ஊரமைப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக மனையின் அளவுகள், சாலைகளின் அமைப்புகள், அளவுகள், பொது ஒதுக்கீடு அளவுகள் ஆகியவற்றை மாற்றுதல் மற்றும் மனையை மேலும் உட்பிரிவு செய்தல் ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் நகர் ஊரமைப்பு துறையின் முன் ஒப்புதலின்றி செய்தல் கூடாது.
4. அங்கீகரிக்கப்பட்ட இம்மனைப்பிரிவில் உத்தேசிக்கப்பட்டுள்ள சாலைகளை மனைப்பிரிவு விண்ணப்பதாரர் / உரிமையாளர் முறையாக தார்சாலை அமைத்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு பொதுச்சாலையாக பராமரிக்க உள்ளாட்சி அதிகாரிக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
5. மேற்படி சாலைகளை பொதுச் சாலையாக சர்வே காலங்களில் வரையறை செய்வதற்கான உட்பிரிவு தொகையை உள்ளாட்சிக்கு செலுத்தல் வேண்டும்.
- 2 இரு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமையும் மனைகளின் மூலைகள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் கண்டுள்ள திருப்பத்தோடு (Splay) அமைக்கப்படவேண்டும்.
3. மேற்குறிப்பிட்ட இரு நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு முன்பு எந்த ஒரு மனையையும் விற்கவோ, குத்தகைக்கு விடவோ வேறு விதத்திலும் பரிமாற்றம் செய்யவோ அல்லது எந்த ஒரு மனையிலும் கட்டடம் கட்டவோ கூடாது.
4. அங்கீகரிக்கப்பட்டுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள எந்த ஒரு மனையும் பொது காரணங்களுக்கான தேர்வு செய்யப்பட்டுள்ள மனைகள் தவிர மற்ற மனைகளை குடியிருப்பு வீடு கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். இதில் கடை, பண்டகச்சாலை மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்துதல் கூடாது. பொது வசதிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களில் குறிக்கப்பட்டுள்ள உபயோகங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். அந்த இடங்களை ஒதுக்கப்பட்ட உபயோகத்திற்காக நில அளவு ஆவணங்களில் உட்பிரிவு செய்து கொள்ள வேண்டும்.

5. விரிவு அபிவிருத்தித் திட்டப் பகுதிக்குள் அமையும் மனைப்பிரிவு எனில், திட்ட விதிகளின்படி தனித்தொரு குடியிருப்பு மனையில் தனித்தொரு குடியிருப்பு மட்டுமே கட்டப்பட வேண்டும். ஒருபக்கம் இணைந்த வீடுகள் அனுமதிக்கப்பட்ட மனையில் ஒரு பக்கம் இணைந்த வீடுகளே கட்டப்பட வேண்டும். இதற்கு மாறாக எக்காலத்திலும் தனிப்பட்ட மனைகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவின்மீறியோ அமைப்பையோ மாறுபடுத்தும் வகையில் எந்த மனையையும் பயன்படுத்தக்கூடாது.
6. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள தெருக்களுக்கு வரைபடத்தில் காட்டியுள்ளவாறு கட்டட வரம்பு விடப்படவேண்டும். மனைப்பிரிவில் அமையும் சாலை அகலம் கட்டிட வரம்பு 9-மீட்டருக்கு கீழ் 1.5மீட்டரும், 9-மீட்டருக்கு மேல் 12மீட்டருக்கு கீழ் 3.0மீ அதற்கு மேற்பட்ட அகலம் கொண்ட சாலைகளுக்கு 6 மீட்டர் (20 அடி) என்ற அளவில் கட்டட வரம்பு விடப்பட வேண்டும். ஊராட்சி கட்டட விதிகளின்படி மனையின் எல்லைக்கும் கட்டட வரம்பிற்கும் உட்பட்ட நிலப்பகுதியில் தெருவின் உயர் மட்டத்திலிருந்து 1.8மீ (6அடி) மாவட்ட நகராட்சிகள் கட்டட விதிகளின்படி 2.40மீ (8 அடி) உயரத்திற்கு மேற்படாத சுற்றுச்சுவர் அல்லது வேலி தவிர வேறு எந்தவித கட்டடமோ சுவரோ கட்டுதல் கூடாது.
7. மனைப்பிரிவில் பள்ளமாக உள்ள பகுதியை தெரு மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.
8. கடைக்கால் (Foundation) போடத் தேவையான அளவிற்கு அதிகமாக தரையை சமன்படுத்தவோ, நிலச்சரிவை சீர செய்யவோ, மனைபிலிருந்து மண் தோண்டி எடுத்துப் பள்ளங்கள், குழிகள் ஏற்படுத்துதலோ கூடாது.
9. 9 மீட்டர் அகலத்திற்கு அதிகமாக உள்ள எல்லாத் தெருக்களிலும் நிழல் தரும் மரங்கள் எதிர்த்தாற்போல் அடுத்தடுத்து 9.00 மீட்டர் தூரத்திற்கு மேற்படாமல் சாலையின் எல்லையிலிருந்து 1.00 மீட்டருக்குள் அமைக்கப்பட வேண்டும்.
10. மனுதாரர், மனைப்பிரிவுத் தொடர்புடைய ஊராட்சி மன்றத்தலைவர் முள்ளூர் ஊராட்சி அவர்களிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ளவேண்டும். மனைப்பிரிவில் அமையும் மனையில் கட்டடங்கள் கட்டுவதற்கு முன் ஒவ்வொரு கட்டடத்திற்கும் உள்ளாட்சியிலிருந்து அனுமதி பெற வேண்டும்.
11. மனைப்பிரிவில் ஒதுக்கப்பட்ட கடைக்கான அல்லது கடைகளுக்கான மனையை வரைபடத்தில் காட்டியுள்ளது போல் உட்பிரிவு செய்து கொள்ள வேண்டும். மனைகளை அதற்குரிய உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
12. பூங்கா, (0.50%) பொது உபயோகம், இடையகப் பகுதி (Buffer Zone) போன்றவைகளுக்காக ஒதுக்கப்பட்ட மனைகளை உள்ளாட்சிக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
13. மனையின் ஊடே குறைந்த அழுத்த / உயர் அழுத்த மின்கம்பிப் பாதை / தந்திக் கம்பிப் பாதை அமைந்தால், கம்பிப் பாதையை சாலையின் விளிம்பிற்கோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவு வரைபடத்தில் காண்பித்துள்ளவாறே மாற்றி அமைக்க வேண்டும்.
14. மனையின் சொந்தக்காரர்கள் மேற்படி நிபந்தனைகளுக்குட்படுவதாக எழுத்து மூலமாக நிர்வாக அதிகாரி (Executive Authority)யுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். மனைப்பிரிவு நிபந்தனைகளை தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மனைகள் விற்கப்படுவதும் அல்லது குத்தகைக்கு விடப்படுவதும் மேற்படி நிபந்தனைகளுக்குட்பட்டுதான் செய்யப்பட வேண்டும். மனைகள் விற்பவரையும் வாங்குபவரையும் கட்டுப்படுத்தும் வகையில் மேற்படி நிபந்தனைகளை விற்பனைப் பத்திரங்களில் பகுதியாகச் சேர்க்கப்பட வேண்டும்.

15. அ)மேற்படி மனைப்பிரிவிற்கு நகர் ஊரமைப்புத் துறையால் தொழில் நுட்ப ஒப்புதல் (Technical Approval) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதால் மனைப்பிரிவிற்கான இட உரிமைத் தொடர்பாக வில்லங்கம் ஏதேனும் இருப்பின் உள்ளாட்சியினரால் பரிசீலித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.

ஆ)தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் 1978 நடைமுறையில் உள்ள இடத்தில் மனைப்பிரிவு அமைந்தால், மனைப்பிரிவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விபரத்தினை தொடர்புடைய உச்சவரம்புச் சட்ட அதிகாரிக்குத் தெரிவித்தல் வேண்டும்.

இ) மனைப்பிரிவு இடம் 1894 - ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்பிரிவு 4(1)ன் படி பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி பரிசீலனை செய்த பின்னரும் நில உச்சவரம்பு சட்டம் 1978 மற்றும் நிலச் சீர்திருத்தச் சட்டம் 1961 தொடர்பான விதிமுறைகளை நிறைவு செய்வதற்காக நிர்வாக அதிகாரி (Executive Authority) மனநிறைவு அடைந்த பின்னரே தான் மனைப்பிரிவுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் முள்ளூர் ஊராட்சி ஒப்புதலளித்து அங்கீகாரம் வழங்கும்படி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஈ) மேற்படி மனைப்பிரிவுக்கு உள்ளாட்சியால் அங்கீகாரம் அளிக்கப்படும்போது அங்கீகார நிர்வாக அதிகாரியின் முன்னிலை நடவடிக்கையின் நகலினை இவ்வலுவலகத்திற்கு உடன் அனுப்ப வேண்டும்.

உ) மேலும் மேற்படி சட்டங்களின்படி நில ஆர்ஜிதம் சம்பந்தமாக நில ஆர்ஜிதப் பட்டியல் (Land Plan schedule) எதுவும் பரிசீலனைக்குப் பெறப்படவில்லை என்பதையும் மனநிறைவு அடைந்த பின்னரே தான் மனைப்பிரிவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் முள்ளூர் ஊராட்சி அவர்களால் ஒப்புதல் அளித்து அங்கீகாரம் வழங்கும்படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

16. மனுதாரர் ஊராட்சி மன்றத்தலைவர் முள்ளூர் ஊராட்சி, அவர்களால் மனைப்பிரிவு, வரைபடத்திற்கு ஒப்புதல் பெற்றவுடன் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்ற இடத்தில் அறிவிப்பு பலகை மூலம் மனைப்பிரிவு அங்கீகரித்த மன்ற தீர்மானம் எண்ணும் நாளும் மன்றத்திற்கும் மனுதாரருக்கும் ஒப்பந்தமான நாளும் எண்ணும் தெளிவாக குறிப்பிட்டு அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.

17. தமிழ்நாடு வீட்டுவசதி மனைப்பிரிவு மனையின் பரப்பு 110 சதுர மீட்டருக்கு குறைவாக இருந்தால் கட்டட விதிகள் மட்டுமே பொருந்தும்.

18. செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி திருச்சி வீட்டுவசதி பிரிவு அவர்களால் சமர்ப்பித்த ஆவணங்களின்படி பரிசீலனை செய்து மனைப்பிரிவுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் அளிக்கப்படுகிறது. எனவே அரசாணை எண்.74 ஊ.வ(ம)உ.துறை நாள்:16.06.2003ன்படி நில உரிமம் குறித்த அனைத்து விபரங்களையும் ஊராட்சி மன்றத்தலைவர் முள்ளூர் ஊராட்சி மனைப்பிரிவு ஒப்புதல் வழங்கும் முன் சரிபார்த்து ஆர்ஜிதம் செய்துகொண்ட பின்னர் மனைப்பிரிவின் சாலைகள் (ம) பூங்கா பகுதியை தானமாக தானபத்திரம் மூலம் மனுதாரரிடமிருந்து பெற்று, சாலைகள், குடிநீர் வசதி, கழிவு நீர், தெருவிளக்குகள் போன்றவைகள் செய்து, அதனை உள்ளாட்சிக்கு ஒப்படைத்த பிறகு உள்ளாட்சியின் ஒப்புதல் பெற்றும் (ம) அரசாணையில் கண்டுள்ள இதர நடைமுறைகளை பின்பற்றியும் மனைப்பிரிவிற்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.

19. நில உரிமம் குறித்து வழங்கப்பட்ட சான்றுகள் மற்றும் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியானவை அல்ல என அறியப்பட்டால் அல்லது மனைப்பிரிவுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கியதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்படின் மனைப்பிரிவுக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்ப ஒப்புதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அவர்களால் ரத்து செய்யப்படும்.

20. புதிய வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதி அரசாணை எண்.18 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MA-1) நாள்:04.02.2019-இல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகள் அனைத்தும் பொருந்தும்.
21. "The Tamil Nadu Government in G.O.Ms.No.112, Housing and Urban Development Department dated 22.06.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation & Development) Act 2016. The promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority".

அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவின் ஒதுக்கீடு விபரம்.

ஒதுக்கீடு விபரம்	பரப்பளவு	விழுக்காடு
மனைப்பிரிவு இடத்தின் பரப்பளவு	40.47 ஹெக்டேர் (அ) 100.0 ஏக்கர்	
ஒதுக்கிய மொத்த மனைகள் HIG & MIG - 837 Nos EWS (E1-E766) - 766 Nos (11.19%) ----- 1603 Nos ----- அடுக்குமாடி குடியிருப்பு பகுதி	213973.36 Sq.m 3148.00 sqm <hr/> 217121.36 sqm	53.65%
Park	28103.41 ச.மீ	10.08%
Shop & Commercial	12238.91 ச.மீ	3.02%
School	13439.00 ச.மீ	3.32%
Public Purpose	5028.17 ச.மீ	1.24%
Public purpose (LB)	1486.57 ச.மீ	0.53%
TANGEDCO	1441.08 ச.மீ	0.52%

நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர்(பொ)
சிவகங்கை மண்டலம், சிவகங்கை.

26/06/2020

[Handwritten signature]
2/16

தீர்மான நகல்

முனிஷூர்

ஊராட்சி

ஆண்டு 2020-2021 திங்கள் ஆகஸ்ட் மாதம் நாள் 07.08.2020

காலம்/மாலை 11 மணிக்கு முனிஷூர் ஊராட்சித்தலைவர்

இடம் ஆலிவாள் தலைமையில் முனிஷூர் ஊராட்சி மன்ற

கட்டிடத்தில் நடைபெற்ற கூட்ட நடவடிக்கை விவரம்

பொருள் எண் : 55

தீர்மான எண் : 188

தமிழ்நாடு விடயத்து
 அபிவிருத்தி - திருச்சி விடய
 அபிவிருத்தி புதுச்சேரி
 மாவட்டம், முனிஷூர்
 ஊராட்சிக்கு 20 பட்ட
 முனிஷூர் கிராம கண்கீழ்
 புலனணிகள் : 789/46
 மன்றம் 789/47 ல்
 100 ஏக்கர் பரப்பளவில்
 1603 மணங்களை 2. வ.நி.
 339, ம.வ.நி - 280,
 கு.வ.நி - 218 மன்றம்
 வ.வ.நி - 766 மண
 இவ்வளவுகளை திட்டத்திற்கு
 நியமிக்கப்படுகிறது 20 பட்ட
 அனுமதி வாங்கி
 மன்றத்தில் ஏகமனதாக
 அங்கீகரிக்கப்பட்டது.

தீர்மான எண் : 188
 அங்கீகரிக்கப்பட்டது,
 முனிஷூர்
 தலைவர்,
 முன்னர் ஊராட்சி.